

**இணைப்பு 2**

<UDR திட்டம்> -க்கான காப்பீட்டுக் கட்டணங்கள் திருத்தம்  
 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ-கள்)

எண்	கேள்விகள்	பதில்கள்
1.	ஏன் எனது காப்பீட்டுக் கட்டணங்களைத் திருத்துகிறீர்கள்?	<p>முக்கியமாகப் பின்வரும் காரணிகளால் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளையும், அதிகரித்து வரும் மருத்துவ கிளைம்களையும் கையாள்வதற்கு, இந்தத் திருத்தம் அவசியமாகும்:</p> <p>a) மருந்துகள் மற்றும் சிகிச்சைக்கான செலவு அதிகரிப்பு          b) புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள், மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு மாறுதல்          c) உடல்நல ஆபத்துகள் அதிகரித்து, நீண்ட கால கவனிப்பு தேவைப்படுகின்ற நீரிழிவு, அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் போன்ற நாட்பட்ட நோய்கள் அதிகரிக்கின்ற வகையிலான வாழ்க்கை முறை மாற்றம்          d) சிறந்த மருத்துவ பராமரிப்புக்கான தேவை அதிகரிப்பு.</p> <p>ஜூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹத்தில், உங்களுக்குப் பாதுகாக்கப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் மருத்துவச் சேவைகளும், சிகிச்சைகளும் உங்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.</p>
2.	எனது காப்பீட்டுக் கட்டணங்களைத் திருத்துவதற்கான அளவுகோலை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்?	<p>திருத்தத்தைத் தீர்மானிப்பதில், உண்மையான மருத்துவச் செலவுகள், தற்போதைய மருத்துவப் பணவீக்கம் மற்றும் வாடிக்கையாளரின் பொருளாதார நிலை போன்ற பல்வேறு காரணிகளை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். உங்கள் காப்பீட்டுக் கட்டணங்கள் எவ்வளவு உயரும் என்பது, உங்கள் வயது, தொழில், பாலினம் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள குறிப்பிட்ட திட்டத்தைப் பொறுத்ததாகும்.</p>
3.	நான் எந்தவொரு கிளைமும் செய்யாத போது எனது காப்பீட்டுக் கட்டணத்தில் ஏன் திருத்தம் செய்யப்பட்டுள்ளது?	<p>மருத்துவக் காப்பீடு என்பது, காப்பீட்டுக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு, கிளைம்களுக்குப் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஆபத்து-பகிர்வு என்ற அடிப்படையில் செயல்படுகிறது. அதன் காரணமாக, இதற்கு முன்பு நீங்கள் ஏதேனும் உரிமைகோரலைச் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைத்துப் பாலிசிகளும் பாதிக்கப்படும்.</p>
4.	எப்போது எனது காப்பீட்டுக் கட்டணங்கள் திருத்தப்படும்?	<p>உங்கள் அடுத்த பாலிசி வருடாந்திரத் தேதியில் உடனடியாக அல்லது &lt;மறுவிலையிடல் தேதி&gt; -க்குப் பிறகு புதிய காப்பீட்டுக் கட்டணங்கள் நடைமுறைக்கு வரும்.</p>
5.	பிரீமியம்களுக்கும் காப்பீட்டுக் கட்டணங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?	<p><b>பிரீமியம்கள்</b>          பிரீமியம்கள் என்பவை, உங்கள் காப்பீட்டு கவரேஜுக்காக நீங்கள் ஜூரிச்சிற்குச் செலுத்தும் தொகையாகும். முதலீட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு பாலியைப் பொறுத்த வரையில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டுடன் இணைக்கப்பட்ட ஃபண்டு (களின்) யூனிட்களை வாங்குவதற்காக, நீங்கள் செலுத்தும் பிரீமியம்களின் ஒரு பகுதியோ அல்லது அனைத்துமோ பயன்படுத்தப்படும், மீதமுள்ள தொகையானது, காப்பீட்டுச் செலவுகளுக்கும், நேரடி விநியோகச் செலவுகளுக்கும்</p>



ZURICH®

		<p>முன்கூட்டிய கட்டணங்களைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.</p> <p><b>காப்பீட்டுக் கட்டணங்கள்</b> உங்கள் காப்பீட்டுக் கவரேஜுக்குச் செலுத்துவதற்காக, உங்கள் முதலீட்டுடன் இணைக்கப்பட்ட பாலிசியின் ஃபண்டு மதிப்பிலிருந்து மாதந்தோறும் காப்பீட்டுக் கட்டணங்கள் கழிக்கப்படும். ஒவ்வொரு வருடமும் உங்கள் வயது அதிகரிப்பதால், காப்பீட்டுக் கட்டணமும் அதிகரிக்கும்.</p>
6.	<p>திருத்தத்திற்குப் பிறகு நான் வேறு ஒரு பிரீமியம் தொகையைச் செலுத்த வேண்டுமா?</p>	<p>பிந்தைய ஆண்டுகளில் உங்கள் காப்பீட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் அளவிற்கு உங்கள் முதலீட்டுடன் இணைக்கப்பட்ட பாலிசியின் ஃபண்டு மதிப்பு போதுமானதாக இருக்காது. அதனால், முதிர்வு காலம் வரை உங்கள் பாலிசி நீடிப்பதை உறுதிப்படுத்துவதற்காக, அவ்வப்போது உங்கள் பிரீமியத்தை மதிப்பாய்வு செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.</p>
7.	<p>எனது ஃபண்டு மதிப்பைப் பாதிக்கக் கூடிய காரணிகள் எவை?</p>	<p>உங்கள் ஃபண்டு மதிப்பு உங்கள் பாலிசி நீடித்திருக்கும் அளவிற்குப் போதுமானதாக இல்லாமல் இருப்பதற்குப் காரணமாகப் பின்வருபவை இருக்கலாம்:</p> <p>பிரீமியம் செலுத்துவதை ✓ இடையில் நிறுத்தி வைப்பது ✓ சாதகமற்ற முதலீட்டு வருவாய் அனுபவம்</p> <p>காப்பீட்டுச் செலவு மற்றும்/அல்லது பிற ✓ கட்டணங்களில் செய்யப்படும் திருத்தம் ✓ ரைடர் (களை) சேர்ப்பது</p> <p>பகுதியளவு அல்லது ✓ முன்கூட்டியே பணம் எடுத்தல் ✓ காப்பீட்டு கவரேஜில் அதிகரிப்பு</p>
8.	<p>பாலிசியுடன் பிரீமியம் தள்ளுபடி ரைடர் இணைக்கப்பட்டிருந்தால், இந்த ரைடருக்கான உறுதியளிக்கப்பட்ட தள்ளுபடித் தொகையும் அதிகரிக்குமா?</p>	<p>உங்கள் அடிப்படை வழக்கமான பிரீமியமின் வழக்கமான பிரீமியம் மற்றும் வழக்கமான டாப் அப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தற்போதைய தள்ளுபடி ரைடர் வழக்கமான டாப்-அப்பை தள்ளுபடி செய்தால், டாப்-அப் அதிகரிப்பதுடன், தள்ளுபடி ரைடரின் உறுதியளிக்கப்பட்ட தொகையும் அதிகரிக்கும். இல்லையென்றால், தள்ளுபடி ரைடர் உறுதியளிக்கப்பட்ட தொகை அதிகரிக்காது.</p>
9.	<p>எனது பாலிசி தள்ளுபடி நிலையில் இருந்தால் (பிரீமியம் பேமெண்ட்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது), நான் ஒற்றை பிரீமியம் டாப்-அப்பிற்குப் பணம் செலுத்த வேண்டுமா?</p>	<p>பாலிசியின் வருடாந்திரத் தேதியில் காப்பீட்டுக் கட்டணங்கள் அதிகரிக்கும், ஆனாலும் கூட, தள்ளுபடி நிலையின் கீழ் உள்ள பாலிசியைப் பொறுத்த வரையில், தள்ளுபடி செய்யப்பட்ட பிரீமியம் அப்படியே நீடிக்கும். அதனால், பாலிசியில் உள்ள ஃபண்டு மதிப்பானது, பின்வரும் ஆண்டுகளில் காப்பீட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதற்குப் போதுமானதாக இருக்காது. அதிக காப்பீட்டுக் கட்டணங்களை ஈடுகட்டுவதற்கு, பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப்பிற்குப் பணம் செலுத்துமாறு உங்களை வலியுறுத்துகிறோம்.</p>



ZURICH®

10.	ஏன் திருத்தம் 2 கட்டங்களாக உள்ளது, எனது காப்பீட்டுக் கட்டணத்தைத் திருத்துவதற்கான அளவுகோலை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்? [வேல்யூ கேர் மட்டும்]	உங்களுக்குப் போதிய அளவு பாதுகாப்பு கிடைப்பதை உறுதிப்படுத்த, தற்போதைய மருத்துவச் செலவுகளுக்கேற்ப மருத்துவத் திட்டங்கள் தொடர்ந்து திருத்தப்பட்டு வருகின்றன. திருத்தத்தை 2 கட்டங்களாகப் பிரிப்பது என்பது, தாக்கத்தைக் குறைப்பதன் மூலமும், உங்கள் நிதித் திட்டமிடலுக்கு உதவுவதன் மூலமும் கட்டுபடியாகும் விலையை உறுதி செய்வதாகும். ஒவ்வொரு திருத்தத்தின் அளவுகோலையும் நிர்ணயிப்பதில் மருத்துவமனைக் கட்டணங்கள் மற்றும் மருத்துவர் கட்டணங்கள் அதிகரிப்பு, சிகிச்சையில் மற்றும் மருந்துகளில் நவீனம் போன்ற பல்வேறு பொருளாதாரக் காரணிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். பாலிசியின் அடுத்த வருடாந்திரத் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு 2 ஆம் கட்டத் திருத்தம் பற்றி வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
11.	இதற்கு, 1 வருட காலத்திற்குள் எனது முதலீட்டுடன் இணைக்கப்பட்ட திட்டத்தின் நிலைத்தன்மையை நான் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று அர்த்தமா? [வேல்யூ கேர் மட்டும்]	ஆம், கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரீமியமானது முதல் கட்ட திருத்தத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது.
12.	வருங்காலத்தில் மற்றொரு திருத்தம் செய்யப்படுமா?	மருத்துவச் செலவுகளுக்கான எங்கள் மருத்துவத் திட்டங்களைத் தொடர்ந்து நாங்கள் மதிப்பாய்வு செய்து, எங்கள் மருத்துவமனை கூட்டாளர்களுடன் சேர்ந்து மருத்துவச் செலவுகளை சுறுசுறுப்பாகக் கையாள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். எதிர்காலத்தில் திருத்தங்கள் தேவைப்பட்டால், அதை உங்களுக்குத் தெரிவிப்போம்

முதிர்வுத் தேதியில் ஒப்பந்த காலம் முடியும் வரை நீடித்திருக்கும் பாலிசி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்		
13.	மறு-விலையிடலுக்குப் பிறகு ஒப்பந்த காலத்தின் இறுதி வரை எனது பாலிசி கவரேஜ் நீடித்திருக்குமா?	<p>எங்களுடைய மதிப்பிடப்பட்ட வருங்கால ஃபண்டு மதிப்பின் அடிப்படையில் ஒப்பந்தக் காலத்தின் இறுதி வரை உங்கள் பாலிசி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>பின்வரும் அனுமானங்களுடன் &lt;பிரித்தெடுக்கும் தேதி&gt; -இல் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையிலேயே உங்கள் முதலீட்டுடன் இணைக்கப்பட்ட பாலிசியின் மதிப்பிடப்பட்ட வருங்கால மதிப்பு அமைந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்:</p> <ul style="list-style-type: none"> <li>• உங்கள் தற்போதைய பிரீமியங்களுக்கு அவற்றின் தவணைத் தேதிக்குள் தொடர்ந்து பணம் செலுத்துவீர்கள்;</li> <li>• எதிர்காலத்தில் பகுதியளவு / முன்கூட்டியே பணம் எடுக்க மாட்டீர்கள்;</li> <li>• உங்கள் பாலிசியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை (எ.கா. ரைடர்(களை) சேர்ப்பது அல்லது நீக்குவது மற்றும்/அல்லது</li> </ul>



ZURICH®

		<p>உறுதியளிக்கப்பட்ட தொகையில் செய்யப்படும் மாற்றங்கள்);</p> <ul style="list-style-type: none"><li>• உங்கள் ஃபண்டு தேர்வில் எந்த மாற்றமும் இல்லை. இந்தக் கணக்கீடுகளில் உள்ள பிரீமியத்தின் ஒதுக்கீடானது தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஃபண்டின் அடிப்படையில் அமைந்துள்ளது;</li><li>• தேர்ந்தெடுக்கும் ஃபண்டுகளின் அடிப்படையில் சிறந்த மதிப்பீட்டு ஃபண்டு விகிதம் பயன்படுத்தப்படுகிறது. அவை குறுகிய காலத்தில் ஃபண்டின் அடிப்படைச் சொத்துக்களில் ஏற்றமாகவோ அல்லது இறக்கமாகவோ கூர்மையான மாற்றங்களைக் கொடுக்கக் கூடிய நிலையற்ற தன்மையையும் வெளிப்படுத்தாது;</li><li>• அடிப்படைச் சொத்துக்களின் செயல்திறனைப் பொறுத்து, யூனிட் ஃபண்டுகளின் மதிப்பு செலுத்தப்படும் பிரீமியம்களின் தொகையை விடக் குறையலாம் என்பதால் பிரீமியம் செலுத்துவது என்பது, பாலிசி நீடித்திருப்பதற்கான ஒரு உத்திரவாதம் கிடையாது</li><li>• உண்மையான அனுபவத்தையும், பொருளாதாரக் கண்ணோட்டத்தையும் பொறுத்து, வருடா வருடம் மாறுபடக் கூடிய எதிர்கால விளைவுகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தக் கணிப்பு அமைந்துள்ளது. உண்மையான அனுபவம் எங்களின் மதிப்பீடுகளிலிருந்து வேறுபடலாம் (எ.கா. சிறந்த அல்லது மோசமான உண்மையான முதலீட்டு செயல்திறன் காரணமாக), உங்களுடைய ஃபண்டு மதிப்பு எங்களது மதிப்பீட்டிற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ பூஜ்ஜியத்திற்குக் குறையக்கூடும்.</li></ul>
14.	ஒப்பந்த காலம் முடியும் வரை எனது பாலிசியை நீட்டிக்கச் செய்ய எனக்கு வேறு விருப்பத்தேர்வுகள் உள்ளதா?	<p>ஆம், ஒப்பந்தக் காலம் முடியும் வரை உங்கள் பாலிசியைப் பராமரிப்பதற்கு உங்களுக்குப் பின்வரும் விருப்பத்தேர்வுகள் உள்ளன:</p> <p>a) உங்கள் திட்டம் மிகக் குறைந்த திட்ட நிலையில் இல்லை என்றால், அருகிலுள்ள ஜூரிச் கிளையில் 'மாற்றுவதற்கான கோரிக்கைப் படிவத்தை' பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம், குறைந்த கவரேஜ் கொண்ட மருத்துவத் திட்டத்திற்குத் தரமிறக்குவதை நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனாலும், உங்கள் மருத்துவக் காப்பீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்த மருத்துவத் திட்டம் போதுமானதாக இருக்குமா என்பதை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும்:</p> <ul style="list-style-type: none"><li>i) உங்கள் வெல்த் பிளானரைத் தொடர்பு கொள்ளுங்கள்; அல்லது</li><li>ii) 1-300-888-622 என்ற எண்ணில் ஜூரிச் அழைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது <a href="mailto:callcentre@zurich.com.my">callcentre@zurich.com.my</a>; என்ற முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள், அல்லது</li><li>iii) உங்கள் அருகாமையில் உள்ள ஜூரிச் கிளைக்குச் செல்லுங்கள்</li></ul>



ZURICH®

		<p>b) ஜூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹத் வழங்கும் அதே போன்ற அல்லது மேலும் விரிவான மருத்துவக் காப்பீட்டை வழங்குகின்ற வேறு மருத்துவ ரைடர்களுக்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம். ஆனாலும், நிலையான எழுத்துறுதி செயல்முறை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.</p> <p>c) உங்கள் பாலிசியின் கணக்கு மதிப்பை அதிகரிக்க, நீங்கள் தேர்வு செய்யலாம்:</p> <ul style="list-style-type: none"> <li>• உங்கள் கவரேஜைக் குறைக்கவும் (உறுதியளிக்கப்பட்ட தொகையைக் குறைக்கவும் மற்றும்/அல்லது ரைடரை (களை) நீக்கவும்)</li> </ul> <p>கவரேஜ் தொகை பாதிக்கப்படலாம் என்பதால், உங்கள் காப்பீட்டுப் பாலிசியில் நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.</p> <p>கிடைக்கும் சேவைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, <a href="http://www.zurich.com.my">www.zurich.com.my</a> -இல் எங்கள் இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது கூடுதல் விவரங்கள் மற்றும் உதவிக்கு உங்கள் வெல்த் பிளானரைத் தொடர்பு கொள்ளவும். அதற்குப் பதிலாக, உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் 1-300-888-622 என்ற எண்ணில் ஜூரிச் சேவை மையத்தையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது <a href="mailto:callcentre@zurich.com.my">callcentre@zurich.com.my</a> என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.</p>
--	--	---

**முதிர்வுத் தேதியில் ஒப்பந்தக் காலத்தின் இறுதி வரை நீடிக்காத பாலிசி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்**

15.	<p>தற்போது, எனது பாலிசியானது ஒப்பந்தக் காலத்தின் இறுதி வரை நீடிக்காது, பரிந்துரைக்கப்பட்டவாறு எனது வழக்கமான பிரீமியம் மற்றும் ஒற்றை பிரீமியம் டாப்-அப்பை (பொருந்தினால்) அதிகரிப்பதை நான் தேர்வு செய்தால், மறு-விலையிடலுக்குப் பிறகு ஒப்பந்தக் காலத்தின் இறுதி வரை எனது பாலிசி கவரேஜ் நீடித்திருக்குமா?</p>	<p>எங்கள் மதிப்பிடப்பட்ட எதிர்கால ஃபண்டு மதிப்பின் அடிப்படையில் ஒப்பந்தக் காலத்தின் இறுதி வரை உங்கள் பாலிசி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>பின்வரும் அனுமானங்களுடன் &lt;பிரித்தெடுக்கும் தேதி&gt; -இல் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையிலேயே உங்கள் முதலீட்டுடன் இணைக்கப்பட்ட பாலிசியின் மதிப்பிடப்பட்ட வருங்கால மதிப்பு அமைந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்:</p> <ul style="list-style-type: none"> <li>• உங்கள் தற்போதைய பிரீமியங்களுக்கு அவற்றின் தவணைத் தேதிக்குள் தொடர்ந்து பணம் செலுத்துவீர்கள்;</li> <li>• எதிர்காலத்தில் பகுதியளவு / முன்கூட்டியே பணம் எடுக்க மாட்டீர்கள்;</li> <li>• உங்கள் பாலிசியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை (எ.கா. ரைடர்(களை) சேர்ப்பது அல்லது நீக்குவது மற்றும்/அல்லது உறுதியளிக்கப்பட்ட தொகையில் செய்யப்படும் மாற்றங்கள்);</li> <li>• உங்கள் ஃபண்டு தேர்வில் எந்த மாற்றமும் இல்லை. இந்தக் கணக்கீடுகளில் உள்ள பிரீமியத்தின் ஒதுக்கீடானது தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஃபண்டின் அடிப்படையில் அமைந்துள்ளது;</li> </ul>
-----	--	---



ZURICH®

		<ul style="list-style-type: none"><li>• தேர்ந்தெடுக்கும் ஃபண்டுகளின் அடிப்படையில் சிறந்த மதிப்பீட்டு ஃபண்டு விகிதம் பயன்படுத்தப்படுகிறது. அவை குறுகிய காலத்தில் ஃபண்டின் அடிப்படைச் சொத்துக்களில் ஏற்றமாகவோ அல்லது இறக்கமாகவோ கூர்மையான மாற்றங்களைக் கொடுக்கக் கூடிய நிலையற்ற தன்மையையும் வெளிப்படுத்தாது;</li><li>• அடிப்படைச் சொத்துக்களின் செயல்திறனைப் பொறுத்து, யூனிட் ஃபண்டுகளின் மதிப்பு செலுத்தப்படும் பிரீமியம்களின் தொகையை விடக் குறையலாம் என்பதால் பிரீமியம் செலுத்துவது என்பது, பாலிசி நீடித்திருப்பதற்கான ஒரு உத்திரவாதம் கிடையாது;</li><li>• இந்த நீட்டிப்புத் தன்மை சோதனை வருடந்தோறும் நடத்தப்படும். உண்மையான அனுபவத்தையும், பொருளாதாரக் கண்ணோட்டத்தையும் பொறுத்து, வருடா வருடம் மாறுபடக் கூடிய எதிர்கால விளைவுகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தக் கணிப்பு அமைந்துள்ளது. உண்மையான அனுபவம் எங்களின் மதிப்பீடுகளிலிருந்து வேறுபடலாம் (எ.கா. சிறந்த அல்லது மோசமான உண்மையான முதலீட்டு செயல்திறன் காரணமாக), உங்களுடைய ஃபண்டு மதிப்பு எங்களது மதிப்பீட்டிற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ பூஜ்ஜியத்திற்குக் குறையக்கூடும்.</li></ul>
16.	<p><b>திருத்தப்பட்ட பிரீமியத்தை செலுத்துவதைத் தவிர, எனக்கு வேறு என்ன விருப்பத்தேர்வுகள் உள்ளன?</b></p>	<p>உங்களுக்குப் பின்வரும் விருப்பத்தேர்வுகள் உள்ளன:</p> <p>a) உங்களின் தற்போதைய காப்பீட்டு பிரீமியத்தை அதிகரிக்காமல் தற்போதைய கவரேஜைப் பராமரிப்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனாலும், உங்கள் பாலிசியின் ஃபண்டு மதிப்பானது, பின்வரும் ஆண்டுகளில் அதிகள் காப்பீட்டுக் கட்டணங்களை ஈடுகட்டும் அளவிற்குப் போதுமானதாக இல்லாமல் போகலாம், அதனால் உங்கள் பாலிசி காலாவதியாகலாம். அதனால், எங்கள் கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளவாறு உங்கள் தற்போதைய பிரீமியத்தை அதிகரிக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்; <i>அல்லது</i></p> <p>b) வாங்கும் திறன் ஒரு பிரச்சினையாக உள்ளது என்றால், உங்கள் மருத்துவத் திட்டம் மிகக் குறைந்த திட்ட நிலையில் இல்லை என்றால், அருகிலுள்ள ஜூரிச் கிளையில் 'மாற்றுவதற்கான கோரிக்கைப் படிவத்தை' பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம், குறைந்த கவரேஜ் கொண்ட மருத்துவத் திட்டத்திற்குத் தரமிறக்குவதை நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனாலும், உங்கள் மருத்துவக் காப்பீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்த மருத்துவத் திட்டம் போதுமானதாக இருக்குமா என்பதை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும்:</p> <p>i) உங்கள் வெல்த் பிளானரைத் தொடர்பு கொள்ளுங்கள்; அல்லது</p> <p>ii) 1-300-888-622 என்ற எண்ணில் ஜூரிச் அழைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது <a href="mailto:callcentre@zurich.com.my">callcentre@zurich.com.my</a>; என்ற முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள், அல்லது</p> <p>iii) உங்கள் அருகாமையில் உள்ள ஜூரிச் கிளைக்குச்</p>



ZURICH®

		<p>செல்லுங்கள்</p> <p>c) ஜூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹத் வழங்கும் அதே போன்ற அல்லது மேலும் விரிவான மருத்துவக் காப்பீட்டை வழங்குகின்ற வேறு மருத்துவ ரைடர்களுக்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம். ஆனாலும், நிலையான எழுத்துறுதி செயல்முறை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.</p> <p>d) உங்கள் பாலிசியின் கணக்கு மதிப்பை அதிகரிக்க, நீங்கள் தேர்வு செய்யலாம்:</p> <ul style="list-style-type: none"><li>• உங்கள் கவரேஜைக் குறைக்கவும் (உறுதியளிக்கப்பட்ட தொகையைக் குறைக்கவும் மற்றும்/அல்லது ரைடரை (களை) நீக்கவும்)</li></ul> <p>கவரேஜ் தொகை பாதிக்கப்படலாம் என்பதால், உங்கள் காப்பீட்டுப் பாலிசியில் நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.</p> <p>கிடைக்கும் சேவைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, <a href="http://www.zurich.com.my">www.zurich.com.my</a> -இல் எங்கள் இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது கூடுதல் விவரங்கள் மற்றும் உதவிக்கு உங்கள் வெல்த் பிளானரைத் தொடர்பு கொள்ளவும். அதற்குப் பதிலாக, உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் 1-300-888-622 என்ற எண்ணில் ஜூரிச் சேவை மையத்தையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது <a href="mailto:callcentre@zurich.com.my">callcentre@zurich.com.my</a> என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.</p>
17.	<p>பரிந்துரைக்கப்பட்ட தொகையைத் தவிர்த்து, வேறு தொகைக்கு எனது பிரீமியத்தை அதிகரிக்கலாமா?</p>	<p>அதிகரிக்கலாம். ஆயினும், அதிக காப்பீட்டுக் கட்டணங்களை ஈடு செய்வதற்குப் போதிய ஃபண்டு உங்கள் பிரீமியத்தில் இருப்பதற்காக, பரிந்துரைக்கப்பட்ட புதிய வழக்கமான பிரீமியத்தை செலுத்துவதையும், ஒற்றைப் பிரீமியம் டாப்-அப் செய்வதையும் (பொருந்தினால்) நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்.</p> <p>'மாற்றம் செய்வதற்கான கோரிக்கை படிவத்தை' (RCF) பூர்த்தி செய்து</p> <ol style="list-style-type: none"><li>i) அருகிலுள்ள ஜூரிச் கிளையில் சமர்ப்பியுங்கள் அல்லது</li><li>ii) உங்கள் வெல்த் பிளானரைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது</li><li>iii) 1-300-888-622 என்ற எண்ணில் ஜூரிச் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது <a href="mailto:callcentre@zurich.com">callcentre@zurich.com</a> என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்</li></ol>
18.	<p>பரிந்துரைக்கப்படும் புதிய வழக்கமான பிரீமியம் மற்றும் ஒற்றைப் பிரீமியம் டாப்-அப் ஆகியவற்றை எவ்வாறு செலுத்துவது? அதற்கான நடைமுறை என்ன?</p>	<p>இணைக்கப்பட்டுள்ள 'பதில் ஸ்லிப்பை' பூர்த்தி செய்து, அதை உங்களுக்குத் திருப்பி அனுப்புவதன் மூலம், புதிய பிரீமியத்திற்கு நீங்கள் பணம் செலுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் &lt;பாலிசி வருடாந்திரத் தேதி + 30 நாட்களுக்குள்&gt; எங்களை வந்தடைய வேண்டும். இல்லையென்றால், திருத்தப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட புதிய பிரீமியம் மற்றும் ஒற்றை பிரீமியம் டாப்-அப்பை (பொருந்தினால்) பெறுவதற்கு, உங்கள் வெல்த் பிளானரை அணுக வேண்டிய தேவை ஏற்படலாம்.</p>



ZURICH®

உங்கள் பாலிசியின் அடுத்த பிரீமியம் தவணைத் தேதியிலிருந்து புதிய பிரீமியம் நடைமுறைக்கு வரும்.

உங்கள் தற்போதைய பிரீமியம் பேமெண்ட் முறையைப் பொறுத்து, நாங்கள் புதிய தொகையை வசூலிப்பதற்கு உங்கள் வங்கியில் நீங்கள் சில கூடுதல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். மேலும் விவரங்களுக்கு, கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

தற்போதைய பேமெண்ட் முறை	நான் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
ரொக்கம்/காசோலை	உங்கள் தற்போதைய பேமெண்ட் ஏற்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.  உங்கள் கூடுதல் வசதிக்காக, கிரெடிட்/டெபிட் கார்டுக்கு மாறுமாறு உங்களை அழைக்கிறோம். விசா/மாஸ்டர்கார்டு ஆட்டோ டெபிட் படிவத்தைப் பதிவிறக்கவும் <a href="https://bit.ly/ZurichAutoDebit">https://bit.ly/ZurichAutoDebit</a>  பூர்த்தி செய்யப்பட்ட விசா/மாஸ்டர்கார்டு ஆட்டோ டெபிட் படிவத்தை எங்களுக்கு அனுப்பவும்.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, ஆட்டோ-டெபிட் (பரிவர்த்தனை தொகை வரம்பு இல்லாமல்)	உங்கள் தற்போதைய பேமெண்ட் ஏற்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
நேரடி டெபிட் இ-ஆணை (பரிவர்த்தனை தொகை வரம்புடன்)	இந்த இணைப்பில் நேரடி டெபிட் பதிவு செய்தலை நிறைவு செய்யவும்: <a href="https://mya.zurich.com.my/AdhocPayment/Page/DirectDebitRegistration.aspx">https://mya.zurich.com.my/AdhocPayment/Page/DirectDebitRegistration.aspx</a> . பரிந்துரைக்கப்பட்ட புதிய பிரீமியம் தொகையை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து கழிப்பதற்கு இது எங்களுக்குத் தேவையாகும்.  ஏற்கனவே பதிவு செய்தவர்களைப் பொறுத்த வரையில், உங்கள் வங்கிக் கணக்கு ஆட்டோ டெபிட் படிவத்தில் உள்ள அதிகபட்ச வரம்பானது பரிந்துரைக்கப்பட்ட புதிய பிரீமியத்தை விடக் குறைவாக இருந்தால், பின்வரும் வழிகளில் அதிகபட்ச வரம்பை நீங்கள் மாற்றலாம் 1) <a href="https://myzurichlife.com.my">https://myzurichlife.com.my</a> -இல் உள்ள எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டலில் உள்ளுழையவும், அல்லது 2) அதிகபட்ச வரம்பை மாற்றுவதற்காக ஒரு புதிய படிவத்தை வங்கியில் சமர்ப்பிக்கவும்.
வங்கிகளில் நிலையான அறிவுறுத்தல்கள்	பரிந்துரைக்கப்பட்ட புதிய பிரீமியம் தொகையை எங்களிடம் செலுத்துவதற்கு, தற்போதுள்ள நிலையான அறிவுறுத்தலை (களை) புதுப்பிப்பதற்குத் தேவையான தேவையான ஏற்பாடுகளை உங்கள் வங்கியில் செய்யவும்.

19.

பதில் ஸ்லிப்பை குறிப்பிடப்பட்டுள்ள தேதியை விடத் தாமதமாக சமர்ப்பித்தால் என்னவாகும்?

பரிந்துரைக்கப்பட்ட பிரீமியம் திருத்தப்படலாம். போதுமான கணக்கு மதிப்பு இல்லாததால் உங்கள் பாலிசி காலாவதியாகலாம். திருத்தப்பட்ட பிரீமியத்திற்கு உங்கள் வெல்த் பிளானரை அணுகவும்.